

இளங்கலை தமிழ்

வகுப்பு : 2018 - 2019 எ யாண்ட் வகுப்பு : 6

பாடத்தலைப்பு - சூதன்மைத்தான் - XII

சங்க கிண்கியம் - 4ம்

பாடத்திரியீட்டு எண் : 18 BTA 62C

பாடநோக்கம் : 4ம் கிண்கியங்களை அறிசுகம்
செய்வதன் வழி பண்ணைய வாழ்வியலை
மரணவர் அறிசு செய்தல்.

அலகு : 1

4ம் பாடநூல் - பாடல்கள்

வெளி - 257, 269, 297

கரந்தை - 260, 287, 291

வஞ்சி - 4, 36, 213

காஞ்சி - 72, 345, 359

நொச்சி - 109, 271, 299

தயார் செய்தவர் :

சுணைவர். வெ. செல்வசம்பிரமணியன்

தமிழ்த் துறை

தொடர்வு எண் : 9952621715

புறநாடுநாடு

வெய்தி 257 வது பாடல்

திணை : வெய்தி ; துணை : உண்டாட்டு

பாடியோர் வாயர் காணப்பட்டவில்கை.

வெய்தி - பகைவருடைய பசுத்தட்டங்களைக் கவர்தல்

உண்டாட்டு - ஒலிக்கும் உரிக் குழலிணை உடைய துறுகண்கை மிக்க உரீர்தார் டுதுவுண்டு டணங்களைத்து ஆடுதல்

உரை : தகடுய்ய திணைத் திறு பரல் அண்ணன் ; ... நான் உரை டுத்து ஒலி கேள்வதோனே?

உன் உரீணை அண்ணன் பகைவர்க்குத் துண்டம் செய்வதில் தகடுய்யணிந்த காலின் கிடைவே திக்கிய பரற்கல்லைய் போன்றவன். திரைத் தவற்ற கால்களையும் அழகிய உயிற்றிணையையும் பரந்த டார்பிணையையும் உடையவன். புகிய கண்களையும் குச்சுய்யல் நிறைத்தாற் போன்ற நிறும் உபாடுந்திய டயாபிணை உடைய துடியிணையையும் தகை டணைய உணர்ந்த துணை முடியிணையையும் தகாண்டல் ஆராய்ந்து பார்த்தால், அண்ணன் துன் உரை உடட்டு டகித்தியும் நிவந்தியுடலில்லை. பகைவர்க்கு அருக்கி காய்வு அரணாக அடைந்ததும் கில்லை. கின்று காலை துன் பகைவரின் பசுத்தட்டம் போகின்ற கிடத்தையும் பார்த்து அறிந்து, வலை எண்ணிக் கணந்தையார் செய்யும் துணைத் துன் வில்லாடு டார்த்தி, டகித்தியான ஆணிரைகளைக் கவர்த்து வந்தான். அப்பசுக்களை உண்ணி எண்ணும் உணியின் துணைத்துத்துத் முண்ணும், பரணையில் டுத்துது துயரின் ஒலி கேள்வதற்கு கிண்ணும், பிறருக்குக் தகாடுத்தல் உல்லாட்டியினரின்.

பொக்க உரை : ஆணிரைகளைக் கவர்த்து வந்த துணைத் துணைவருடன் காண்புண்டு டகித்திந்த உரீர்தார் அண்ணன் உடைய துணைவன்து போராண்கையைய எடுத்துக் கவறியது கிப்பாடல் அடைகின்றது.

பாடல் 269 . வெட்டி

திணை : வெட்டி துறை : உண்டாட்டு

வெட்டி : பனகலரதனோடு போர் செய்கக் கடுதிய
மண்ணைப் பனகலர் நுட்பம் வரவும் பசுக்கட்டங்கரைந்
கவர்தல் வெட்டியாகும் .

உண்டாட்டு : தறுகண்ணைப் பிண்க விரிதல் டுடிபுண்டு
மணம் களித்த ஆடுதல்

இயல்வாய் அன்ன சம்புதை அழிந் ... துறந்த மரநு
வயர்த்து, திக்கடுங்கை வரவே .

இயலின் அலகு போன்ற சம்பவயான வெட்டித்தனை
உடைய புணிக் கொடி . அதில் சிவவாக மலர்ந்த
கடம்புதனைக் கொண்டு சுவால் தொடுக்கப்பட்ட
மரணையைக் கரிய சூழலியர் வெள்ளியந் துடினாய் .
கிம்பதிய அகலத்தே கொள்ளப்பட்ட புலியின் கண்ணை
போலும் நிறத்தை உடைய வெம்மையான நுடி
மண்ணையே கிரண்டு குறை கிடுங்க உண்டாய் . பசிய
தூடியால் விரவித் தொடுத்த கண்ணையை உடைய
சூடி கொட்டுவோர் அதனைக் கொட்ட , வடித்த
கண்ணை உண்க மர வேண்டியும் உண்ணாடி கண்ணை
வடித்தி வரணைக் கொண்டாய் .

பித்தியான கரந்தையார் மறைந்திருத்தலை
அறிந்த அவரோடு மரமுயட்டுப் போர் புரிந்தாய் .
அவருடைய பனவாகிய கிணமான ஆணைகளைக் கவர்து
கொண்டு வளைந்த சிறகிணையும் திரட்சியணையும்
உடைய படுந்திகள் ஆரவாரிக்குட்படிக் கரந்தையாராகிய
உய் மறவர்களைக் கொண்டு மரமுயட்டிணை
போக்கியது உன் வலிமையான கையின் கிடுங்க கிம்பதிய
வரவே

வினக்க உரை : துன்பவன் குடுவனின் வெற்றிச்
சிறப்பிட்டு உறு துணையாக வரணைய் புதுத்ததாக
கிம்பதல் அமைகிறது .

பாடல் : 297 . வெட்டி

திணை : வெட்டி , துறை : உண்டாட்டு
பாடியோர் வயர் கிணை .

வெட்டி : பனக வேந்தனின் பசுக்கட்டங்கரைந்
கவர்தல் வெட்டியாகும்

உண்டாய்த் துறிகளண்ணம் மிக்க வீரர்கள் மகிழ்வுண்டு
மண்ண்களினிற் சூடுவது உண்டாய்த் துறிகளும்.

மாயல்: மயடுநீர் மேல் தண்ணீரைச் சாடுதல் " " "
மயல் உண்மையானது, நிரந்திர மோர்க்கீடு.

உரை: மயடுநீர் மிக்க நிரலின் கண் கிடுக்தொடையே
தண்ணீர் மயலின் உண்மை மயடுநீர் அருமையின்
மயடுநீர் கரிய கொம்புதொடையே மோர்ந்து நீண்ட
சிறிய மயலின் நெற்றிகளும் கிடுக்தொடும். மயலு
நீக்கியும் தக்கதையம் மடுக்கும் கிடுக்தொடும் கொண்டு
கவரும் மயல்களும் கிடுக்தொடும். கிடுக்தொடும் சிறியவர்களை,
மயல்கள் கொண்டு கிடுக்தொடும் அருமையின்.

கவரும் மிக்க மயலின் மயலின் மயலின் உண்மை
மயல் மயலின் மயல் மயலின் மயல் கிடுக்தொடும்
உண்மை. மயலின் மயலின் மயலின் மயலின் கிடுக்தொடும்
மயலின் மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்
நிரந்திர மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்
மயலின் மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்

மயல்கள் உரை: மயலின் மயலின் மயலின் மயலின்
மயல்கள் மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்

கரந்தை

மயல்கள்: மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்
மயல்கள் மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்

திண்ணை: கரந்தை: கரந்தை: கரந்தை: கரந்தை,
மயல்கள் மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்

உண்மை மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்

கரந்தை: மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்
மயல்கள் மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்

கரந்தை: மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்
மயல்கள் மயலின் மயலின் மயலின் மயலின் மயலின்

அவ்வோசையை உணர்வாங்கி வேறாய்வு கிரங்கர்
 பண்ணாதிட வினாசியச் சென்ற அனுகிணர் கிரங்க
 நாயுத்த தொடயின் சீவ்வக நினைந்த ரெய்க்கம்
 நடுங்கும். அத்தியன் விரித்த சுவந்தான் உடைய
 வயன் ஒருத்தி எதிர்ப்பட அந்நா நியத்தமாகக்
 கொண்டு களிர் நினைத்தியுணர் கண்கள் டற நியவிய்கீர்
 உண்பாண தெய்வத்தை பாடித்தவாய். பதியோடு
 சுவய விபிற்றை உடையனாய் வருந்தி, கையால்
 தொகுத் குடுகிணக் காண்பாய்பேணோ என்னுள் எதிர்
 வருவோறாய் பாடித்தக் கேட்டு வருகின்ற மாண்பே!
 நயத் செவ்வம் பட்ட நினைவைகையக் கேட்பாய்க்

கிளி அவன் நயக்குத் தந்த வினை நிலங்கையை
 வெற்று உண்கை வெண்கும். அவ்வடி அவனோடு சுவ
 கிண்புற்றிடுத்த கிடத்தின் கிடுக்க கிரங்க யிர்வாய்
 வேண்கும் என்னுள் கடுதி வருந்தியாயயினும் கிரண்கும்
 நின் கையகத்தன்.

மிக அருகாவையின் உள்குண் நய்த ஆதலில்
 துண்கைய உள்கியுணர் மிகுதியான ஆகிரைகளைத்
 சுவந்தி கொண்டு ஆற்றல் மிக்க உரங்காள் எய்யயய
 அடிய வெண்கத்தைத் துன் சுவயே புணையாகக் கொண்டு
 மனகவரைக் கொன்றான்; அவர் கந்த நினையை மீட்டான்
 உலகம் துண்புறத் துத்தி கொண்டு பாடினான் சுவய
 மல்லிண்கும் மண்கும் நிலையை போல மறவடுகைய
 கையின்கும் உடுகிக்கயயத் துணையுடைய மல்கவிய
 ஆகிரையுடையந்த சொல்லன் ஆயினான்.

தேவையித்த பாடியு போலத் தான் ஒருவனையக அடி
 செல்லும் தேவர் உலகத்திற்கு அவன் போயினான்.
 அவனடி உடய காட்டுச் சிற்றாற்றின் கரையல்
 காண்பான்றி நின்றுப் பின் நடுக்கத்தோடு தாய்ந்த
 இடக்கம் போல அம்பால் துணைக்கயயடு அவ்விடத்தி
 உய்த்தி. புகழ் மிகத் துண்கிய அம்பலவன் வயர்
 மண்கையையடித்த அடக்கிய மயிற்சீலி சுவய் வெற்றுப்
 பிறர் கிடம் கொண்கயயாத சிவிய கிடத்திய்
 புணையால் தெய்வயயய பந்தின்கீழ் நடுகல்லக
 அமைந்தி.

பாடல் 287 துடி எந்நியம் புனைய! ... கிவ்வாள்

நின்றுமிட காணையரோ, வரவே!

திணை! கரந்தை துறை - நிண்தையழி!

சாத்தந்தையார் பாடியது.

கரந்தை : பகைவர் கையாற்றிய பசுக்கடப்பங்களை
மீட்டல் கரந்தையாகும்.

நிண்தையழி : வீரன் ஒருவன் போர்க்களத்தில் கூறிய
வந்தினத்தைக் கூறுவது நிண்தையழியாகும்.

உரை : துடிப்பறை கொட்டும் புனையனே! குறுந்தொண்டை
கையில் கொண்டு பறையை முடிக்கும் பறையே!

கார்காலத்து மணையோல் அம்புகள் உலிள் வந்த
தைத்தாலும் வயல்களில் பிறமும் கெண்டை மீன்கள்

மீள்கையாட்டு முடியாமல் போர்த்தய்யம் உருமை

மீள்க யாணைத் தன் உவண்ணமயான கூறிய
கொட்புகளைக் கொண்டு குத்தினாலும் அஞ்சிய புறம்
கொடுத்து ஓடாத ஆண்ணம் மிக்க மறவர்கள் நீங்கள்.

ஆடிமீள்க நீரைக் கொண்டு உயர்கையில் பிறழ்ந்த
யாணை மீன்கள் உருமை உடைய நீண்ட வீடுகளின்
புறத்தே நிறுத்தியபடி உருக்கடுகளித்தே வந்த
புறமும் மருதநிலத்து உள்க்கணைம் உறுவதிலும்
போர்க்களத்தில் வீர மரணமடைந்தால் உயர்க்க
உலகத்தின் மௌ கிவ்வாத தெய்வ மகனிரொடு மரணம்
நுகர்ந்து மகிழ்வாம். அதனால், பகையரசுமூலைய
கேணை உருகும் கிவ்வி நின்று நீங்கள் காண்பீர்
காரக.

உள்க்க உரை! தாணைத் தலைவன் தன் மடவீரர்கள்
கிளர்ந்தகுடித்து போர்புரியும் வகையில் அவர்களுக்கு
நண்தையழி கூறிய போடுக்குத் துடித்து எழுள்
தெய்வதாக கிவ்வால் அமைகிறது.

பாடல் 291 கரந்தை

கிளைய அர்! துடியர்! பாடு வல் மகா அ அர்.....

ஒடு காழ் மரண தரன் மலைந்தானே?

திணை! கரந்தை; துறை; வேத்தியல்

உருகிவ்வுத்துய் மரணம் பாடியது.

தரந்தை : மகதவர் கையாற்றிய பதக்கப்பலகை
கீழல் தரந்தையாகும்.

உரை : திருவாக்களே! துடிக்கின்ற கோட்டுகின்றவர்களே!
துடிக்கின்ற வெண்ணிலையான ஆரவரம் உடைய கோட்டியை
அணுகிய பரந்தவர்கள் துடிக்கின்ற செயல்பும் ஆரவாரத்தை
நீக்குவீர்களாக. யாரும் விளையாடாது விட்டுவிட்டு
-யாது நுகராத சேட்டுவெண். வேந்தரும் எண்ணிய
பொருள் பொருள் நுகர்க்கின்ற சிவந்தவர்களாக. பயன்
கருதாது போயிடுகின்ற கோட்டியின் விடுவதற்கான மலகை
மணிகள் அரவிய பல்வகையான மரணமையே துடிக்க
அவன் அணிந்திருந்த சூழ்நறை உட மரணமையே துடிக்க
துடிக்க கொண்டுள்ளார்.

விளக்க உரை : மகதவரோடு பொருள் விட்டிருந்த
தன் தலைமண் மரணியில் அரவன் அணிந்திருந்த மணியான
கண்டு மகிழ்ந்த புலம்பிய தலைவி பற்றியதாக
கிப்பாடல் அமைகிறது.

வஞ்சி : 4

வான் , உலகம் தர, மறுப்படிப்பன் சூழ்நறை உலகம்,

நின் உற்றியோர் நாடு

திணை : வஞ்சி துறை : கோற்ற வண்ண

கோழன் உருவப்படுத்தி கிளங்கேட்டு வண்ணியன்
பரணர் பரந்தது.

திணை விளக்கம் : மண்ணன் சூழ்நறை மரணியின் வெல்
மகதவருக்குச் செல்லவதைக் கூறுவது வஞ்சித்
திணையாகும். கிப்பாடலில் கிளங்கேட்டு வண்ணியன்
மகதவருக்குக் கூறியதால் வஞ்சித் திணையாயிற்று.

துறை விளக்கம் : மண்ணனது பதக்கக் கூறி, மகதவர்
நாட்டின் அழிவிற்கு கிரகங்களைக் கொற்ற வண்ண;
கிப்பாடலில் 'கூடியில் குடிவி போல நின் மகதவர்
நாடு சூழ்நறை உலகம்' என்னதால் கிப்பாடல்
கொற்ற வண்ண ஆயிற்று.

வாண்கள் வெற்றியைத் தருமாறு குருதிக்கற்றல்
பரந்தது. ஆதலால் சிவந்த வரணத்தின் வண்பி
-ணைய போன்றது; போர்க்களம் துடிக்கின்ற
வயங்கு வண்ண போரிடுகின்ற வீரக்கூலணிக்
கால்கள் காலல் தொழிலை அறிவிப்பதால் அவை
வகால்கும் தியல்புடைய ஆணைநீரின் தொழில்களைய
போன்றது கேட்டவர்கள் சூழ்நறைத் துடிக்க

அன்புக்காரர்கள் துணைபெற்று, அமைவ நிலையில் தய்ப்புத்
 கிடைக்கையைப் போன்றது. குதிரைகள் எதிரியை விடுத்ததும்
 காலம் நேர்ந்த போது கிபும் அலம் என்னும் காட்டுவதும்
 முகம், தோண்டித் தான் உதாய்த்து திவந்த உதாயம் பெற்றது.
 ஆதலால் அமைவ விலங்குகளின் கடுகுத்தைக் கவ்விய அபி
 போன்றவையின.

ஆண் டாண்டுகள் மூன்றத்தவதனை அறிந்ததும்
 சிவமுடன் திரிந்த சார்பினை மடுவக்கிய தொம்புகளை
 உடையவையாதலால் உயிரை உண்ணும் அம்மைப்
 போன்றவையின. நீ அந்தும் துண்டாய் அமுடைய
 உணர்ந்தியங்கும் குதிரைகளுடன் விளங்கும்
 பெண்ணரிவான தோண்டித் தொண்டும் தொண்டும்
 விளங்குகின்றாய்; அதனால் பெரிய கடன் நடுகை
 உயர்ந்த எடுவம் திவந்த உதாயம் போல் அதுகுடன்
 தோன்றுகின்றாய். அம்பாறு விளங்குவதான் உண்ணு
 மறைத்தவர் நாடுகள் தாயிலலாததான் உணவு
 உண்ணாமல் அகும் குதிரைத் போல் உயர்வான்
 விளங்கி அகுவனவையின.

பாடல் : 36 வக்கி

அடுரை ஆயினும், அடுரை ஆயினும் ... மறைத்தனை
 என்மது நாணுத் தகவு உடைத்தீர்.

திணை : வக்கி துறை : துறை வக்கி.

அவன் கடுவதர் குற்றியடுந்தாணை ஆலத்தாள்
 கிழார் பாடியது.
 துறை விளக்கம் : மறைவர்மேற் போல் செயல் எடுவம்
 வக்கித் திணையின் சூழி துறை துறை வக்கி;
 மறைவருடன் போலி உந்தவனைத் தடுக்கி அமைதியில்
 "படுக்கிய போரைத் தவிரச் செய்தல், கடுவாடு
 வேந்தர்க்கும் சந்தச் செய்தித்தல் என்மது உறம்பமறும்.
 கிப்பாய்தல் 'நடுவக்கி' உரைப்பால் கிண்கிடுந்த
 வேந்தரை அடுவக்கித் துறைத் துறைத் துறைத்
 என்னும் சார்பிப் போரைத் தடுக்கித்தையால் துறை
 வக்கி ஆயினும்.

உணர்ந்த அரசர்கள் உடைய சிவமும் நினை கோலத்தொழில்
 - உடைய சிவிய உணர்வுகளும் அணர்ந்த மகாரிர்,
 திரிநீர்த் துண் பொருநையாற்றி மணல் மேட்டில்
 பொண்ணாலரகிய கட்டைக்கக் காய்களைக் கொண்டு
 விரி உணர்யாடுவர்; அவர்கள் உணர்யாடும்த் வெண்
 மணற்பரப்பு, சிவதயுமாறு, உலிய கையையுடைய
 தொல்லுதரல் அரங்கிக் கூரர்க்கவியை அழகிய
 உணர்யுடைய தநைய கையிடைய உடைய கோயர்
 கொண்டு நினை அரர் கிரகல் மரபுக்களை வெட்டுவர்.
 அதனால் மலர் மணமுடைய தநைய கிரகர்கள் பூக்கள்
 உதிர்ந்த பொலவழியும்; கிவ்வாறு கோணகள் கோறும்
 கிரகல் மரபுக்களை வெட்டும் துணை துணை உறால்
 தநைய மதில் எல்லையை உடைய கிரகலமைந்த
 மரணிகையித்தித் துண்டுநிலைக்கும்; என்னும்
 மரணமின்றி, கிவ்வாறு அங்கே உறையும் வேந்தரின்
 கிவ்வி உணர்யில் பொன்ற நிறகுடைய மரணமையுடைய
 குறை குறைந் நீ பொலியுடைய என்மது மரணத்திக்கு.
 (1-2) என்னே நீ மகைவேந்தனைக் கொண்டுமாயும்
 தொல்லைய் அருத்தமாயும் அயர்ந்தல் உணக்குருடும்
 உயர்க்கியை நாரங்கள் சொன்ன வேண்டியதில்லை.
 நீயே துண்டு எண்ணி அறிவாய்; என்னே கிவ்மேறந்த
 தவிந்தமும் உண்டு.

உரை உணக்கம்: நீ பொன்ற அருமைய் மகைவர்
 கிரகல் மரபுக்களை வெட்டுகிறாய். நினை மகைவன்
 மரபுக்கள் வெட்டப்படும் துணையைக் கேட்கும்
 பொலி அரங்கு துண் மரணிகையித்திவ் கிடுக்கிறான்.
 கிவ்வாறு அரமற்றவன் நினைந் தொல்லமயப்பாயும்
 தொல்லமயப்பாவிடமாயும் என்ன? கோலையுடன்
 என்னோ நீ பொலியுடைய; அத் உணக்கும் மகை
 துண்ட ' என்னும் துண்டு. ' நீ யன்றந்திதி '
 என்னார். ' பொன்றத் தவிந்தமும் உண்டு ' என்மது
 அவாய் நிலையாண் மயமயப்பாது.
 ' சிவந்திதார் ' என்னும் உணர்யில் பொன்ற
 மல உணர்யை மூக்கருடைய மரண என்மதுநீரும்.
 கிவ்வன் ' உணர்யை குறைக்கும் வேந்தன்
 சிவிய, என்ன தொல்கையியை மறத்தினைக்கு
 உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது.

வந்தி
மாடல் : 213 மண்து அளர் அடட மததுவடை

நொண்டினர்... வித்யுப்பறு வடும்தமட்டு விடுந்த
சுதிர் கொண்டுக்கே.

திணை : வந்தி துறை : துணை வந்தி

அவன் மக்கள் மெல் சண்துணைய் புலவர்துள்ள
சுயிற்றியணர் மாடயது.

உரை : மருளுக்கி வந்த போரின் மொர்சுண்டி
மல உயர்க்கணைக் கொண்டு வலிமை மிக்க சுவந்தி
- யிணையும், சூன் உயண் கொண்டுக் குடையால்
உலகைய் பாடிக்காக்கும் வெற்றி மொருநுநீய வேந்தி
மொல்கி எடுக்கின்ற நீணையுடைய கடலாந் சூழ்ப்
- யடது பரந்த கிப்த்தைக் கொண்டு கிவ்யுக்க
கிவ்யுக்கத்தில் நிண்பயம் போர் செய் வந்தார்
கிடுவர் : அவர்கள் யாறென்று கருகிணர்,
மணையுடைய வந்த வலிமை மிக்க உன் மணை
வேந்தருகிய சேரமண்துயருடையவர். நிணைத்துய்
மார்க்கின் நியும் அவர்களுக்கும் மணைவன் கிணை
மணையக் கொல்கும் யாணைய உடைய துணை
பரந்துய்ய நல்ல மகனது நீ அடைந்தே மெய்யுக்க
நீ அடையுப்கான் உண்பாய் விடயய அரமரிமை
அவர்களுக்கு வரியது. ஆதலால் அவன் துணைமைய
யும் நீ அறிவாய். நல்ல செய்கியை நீ மெய்யம்
கொண்டாயாக! மகனது விடுவ்புகிண்புணை! நிணைமென்று
வலிமைமொடு உண்ணொடு மாறுபட்டுய் போர்
செய் வந்த சூழ்ந்த கருத்தியவாத அறிவையுடைய
உன் மகன்வா தோற்றுவிடயால் உன் மொய
அரசசெய்வத்தை அவர்க்கி கிண்பாயல் நீ யாடுக்குக்
கொடுப்பாய். போரை விடுவ்பிய செவணை! நீ
உன் மக்களபுத்துத் தோற்றமாயண்ப், உண்பை
கிவ்யுக்கைய மணைவர் மகிழ்த்தி அடையர்.
அம்மடியை நீ உலகத்து உண்டாக்கி விடுவாய்.
ஆதலால் அறத்துக்கு மாறான உன் மொம் நீயுக்கு.
நீ நிண நிணையிவிடுந்த மாறு எடுவாயாக!
உன் உண்பம் வர்த்துதாக! வானொளி
உணைகிண்பு மொறுக்கிய சூழ்க்க உலகின் வடும்து

மயாலையார் உரைநடை உருவியத்தோடு என்னை
ஏற்றுகக்கொண்ட, அங்கி உந்தவர்க்கும் பாதுகாப்பு
தெய்யும் உன் அடிநிலை தன்விண்ணாய்ச் தெய்ய
வேண்டும்".

காஞ்சி 78. நடுதக்கணரே, நாடு மக்கடறுதாள் ;
... கிரமமொங்கு ரியா கிண்ணம் யான் உறவே .

திண்ணையும் துணையும் அவை
பாண்டியன் தணயமலாங்காணத்தூச் செருவென்ற
உருவென்றெய்யின் மாட்டு .

துணை வளக்கம் : முடிவொடு அகம்படுத்தினென் எனில்
குடி பாதி தூற்றும் கோணென் ஆடுக; முயவர் பாடாது உரைக
கிண்ணமயான் அடைக' என்னு தன் உரம்புலம்பாச்
செய்யின் சமதம் தெய்ததால் அது வந்தினக் காஞ்சி
ஆயிற்று .

உரை : கிவன் மிகவும் கிணையவன் ; கிவனுடைய நாட்டின்
உயர்வாகப் புகழும் முயவர்கள் நும் நடைப்பிற் கு
கிவமாவார்கள்' என் என் மனம் வெறுக்குமொறு
சுற்றினார்கள். மேலும் 'குலிக்கும் மணிகள் கிடுமுருகும்
கம்பம்பாட்டு, மாறி மாறி குலிக்கும்படி கிவங்குவதும்',
புரந்த அடியும் புரந்த காஷம் உடையதும்புள்ள உருவ
நிலை யாணைகளையும், தேர்க்களையும், குதிரைகளையும்
மணக்கருவிகருவியை மாறவர்க்களையும் நாட்கள்
கொண்டுள்ளோம். 'என்று என் மிகுதியான வளிமைக்
அச்சாது பகைத்துச் சிணம் உருகிய முன்மையான
வெறுகளைச் சிணமுடைய வேந்தர் சுற்றினார், அவ்வாறு
சுற்றியோரை, மயானுத்தற்கரிய மோரில் சிதறுமொறு
மோர் தெய்து அகருவைய முரசாங்களுடன் கைக்கொள்
- னவேன்; அவ்வாறு அவரைக் கொண்டுவிடல்,
மயானுத்திய என் கொற்றக் குடையின் நிழலில் வாடும்
குழகன், தென்னு தாங்க நிழல் காணாது உருந்தி,
- என் அரதன் கொடியவன் என் கண்ணீரனுடன்
பாதி தூற்றும், காடுங்கோணென் ஆவேனாக; சிறந்த
கிணமையும் வெம்பட்ட முன்மையும் உடைய மாங்குடி
மருதன் சிதவவனாக, உகைத்திய வாடும் நிலையுடை
- யோர் மலராவும் மாறப்பட்டியை சிறப்பிணையுடைய
முயவர் மலரும் என் நில என்மையை பாடாது நீங்கிக்,

என்னால் காக்கப்பட்டும் சிற்றத்தார் துணையுடையதே
 கிரந்தே கோடும் போது அவர்க்குத் தர தியலாது
 உருந்தும் உறுமைநினைவை நான் அடைவேனாக.

பாடல்: 345 காஞ்சி

கனிநா அணையுடிக் கவங்கினர், காஅ; உண்மையின் வேளி
 கிப்பணை நல் உளரே.

திணை: காஞ்சி; துறை: மகம்மாங்காஞ்சி
 அடைவாறுநாவி கவ்வியார் மாடியது.

வயாநாள்: கனிநாக்கள் துங்கியிருத்தலால் சோனைகள்
 நினைவினைந்தன. தோர்கள் குடியுடையவான் செருக்கனின்
 புத்தி மாற்றத்து. குதிரைகள் கடினது சிரிதலால்
 வயதிகள் மாறி மயக்கத்தை உண்டாக்கிவன் ஆயின.
 குருதிக் கிணை மாந்த மடைக்கடுகிகளைக் கடுவியவடி
 நீர்த்துணைகள் மாசி அடைந்தன. மடைவரை அழித்தலின்
 உண்மையினர் துங்கியிருத்தலால் மாறம் அகிர்து, நினை
 உறுவதாயிற்று. கிவ்வாறு, அந்திலத்திர்தும் புதியராய்
 மலராய் வேந்தர்கள் வந்தனர்.

அவர்கள் வண்டயாணை முத்தொழிவதைப் போலக்
 காற்று வீசுகின்ற உடைத்துருத்தியன் வாயித்து உண்
 திருமய போன்ற துங்கன் நோகினால் உருந்தும் கரிய
 கண்ணினைக் கொண்டு, கிணைந்து உருருங்கிக்
 தாண்டுவார்க்குத் துணைத்ததைத் தரும் முண்டியினையும்,
 மயக்கத்தைத் தரும் நோக்கத்தினையும் உடைய
 உணர்வை விரும்பி வந்தவர்கள் கிரங்குத்தக்கவர்க்
 -நாஅவர்.

கிப்பணைநின் துண்டயன்மார், வேந்தர்கள் துங்க
 உணைத்ததை விரும்பாதவர்களுவர். போரை விரும்புவவர்
 தகுதியுடையோர்க்கு அல்லது கண்ணினையத் தருதல்
 இவ்வாறு என் உரைப்பவர். அவர், கடிதினால்
 பிணைக்கப்பட்ட கிருமிய் மடை உடையவராய், உருமய
 வானினை உடையவராய், வீரர் சிற்றத்தைக்
 சூட்டமாக்கக் கொண்டு, குருதியோடு மலர்ந் நூற்றும்
 வீதும் கடுவாந் துண்டயினையுடையவராய், விளங்கும்
 கரிய கைவியுடையுடைய நீண்ட வேலியையுடைய வர்
 கித்தகைய வீரர்களை கிப்படை உடையவராயும்

பருத்திச் செயலால் காலம் சூழ்ந்து விளங்கும்

கிவ்வயல்களையுடைய நல்ல உயர், அந்தோ, மந்தோடுமே
காந்தி:

பாடல்: 359. பரமபுரி பற்றாந்த மல்களது மருங்கினர்

... மீண்டு நீடு விளங்கும் நீ அய்யிய புகழே,

திணை: காந்தி; சூறை; மருங்குகாந்தி

யாருரை: சூற்றயும் வெட்டுத் தேய்ந்து அழிந்து
யவமும் மாரமுயட்டுத் கிடக்கின்ற பக்கத்தே, வேறுபட்ட
குறல்கள் சூழித்தனர்; வெவ்விய உறைய உடைய
கேவயாறொடு சூழ, பிணங்களைத் திண்தும் குறு
நாரிகள், நிணம் திண்துதல் தூசு உடைய பந்தருடிக
காணய்வற்றனர்; பெயர் மண்புரி பிணங்களைத்
தூவிய பற்றி நிண்துணர்; வெண்தையாண தூசையத்
திண்துணர் வெவ்விய புரல் நார்தும் வெண்த-மெய்யராய்
கணநிலத்தே காணய் வயந்தி ஸ்வத்தி சூழ சூடுகயட்டுத்
தீய்க்கண் அத்தமவரம் வயர் நிண்துணர். கித்தகைய
சூடுகயட்டை நூடுகணர் வெண்து ஆண்ட சூழமண்துணர்களும்
கெண்தயுண்துணர் நிண்தும் கடிதல் வடுதல் அத்தண்தம்தி
கிவ்வயல்களில் சூடுவண் செய்யும் அழியும் நிண்தயெற்று
நிண்தும்; புகழும் நிண்தயெற்று நிண்தும். அணாய் அழி
நிண்திய் புகழ் நிறுவியும், ஆசை காண்தயண்க் கேய்துணர்
விடுமயாது நல்ல அறமே வெய்யிந்தும் அய்யிவிராக்.
விளங்குகின்ற வெண்திய் கோடுகணர் உடைய காரிணம்
யெண்தயண் அண்திந்த குறிசுறகணம் கைநீய்வர், யாண்
அண்துணாய் அண்திய்யய்ய உயர்ந்த கோகணர், கிரவல்க்க
கண்தயயல் கணர் அண்க் கெடுமயயயாக். கெடுமயயயின்
யயவர்க்கும் தோய, நீ கெய்யல்கத்திண்துக் கெண்த
யண்தகும் நிண்துண்தயால் அய்யிய புகழ், கிவ்வயல்கில்
கெய்யக் நிண்துநீ நிண்தும்.

நொச்சி: பாடல்: 109

அளிதோதானே, பாரியடி பறம்பே! - நமடுக் குண்தும்
சூடுவடு மீயும்மே.

திணை: நொச்சி சூறை: கெண் அறுத்தல்

கெண் பாரியயக் கயிலர் பறயய்து

திணை விளக்கம்: கதிண்க் கரக்கும் வீரண்கர் சூடிய
(நொச்சி) யோய் மூணய் புகழ்வடி நொச்சித்
திணையாகும். அயல் காத்தல் நொச்சியாகும்
யகையர்துணாய் சூற்றய்யயத் தூசுக் கெண்தயம்
பறயுதரக்கும் யொடுயடு, அய்யல்கத்திண்துயண்த
அறசுண், வீரர், அக்கயோய் நொச்சிய் மூணய் சூடியம்
யோய் செய்யர்.

துறை விளக்கம் : ஒரு விரை அறிவுரைமை செய்வதற்குத்
 தம் உணர்வு வேண்டி சிந்தனைகளிலிழைப்போர்
 மறுத்தல் சொல்லுதல் உண்மை மறுத்தல் சான்றும்
 மறைவு செய்து கருத்துக்கு எதிராகத் தம் மகனாத்
 தர மறுத்தல் சொல்லுதலால் உண்மை மறுத்தல் துறையாய்ந்து
 உரை : மாறியின் மாறுபாடு உடையதால் உட்கு
 வினைவிக் காத நான்கு வினைபுணர் உடைத்து .
 அவற்றுள் ஒன்று, திரிய திபையையுடைய சீர்க்கிணங்கு
 உண்மை வினைபுணர் ; கிரண்கு , திரிய திபையையுடைய
 பலாவினை மறு உடைக்கும் ; இன்று கொடுங்குகையு
 -யையுடைய அன்றிக் கிழைக்கு அழிக்கும் ; நான்கு
 அழகிய நிரந்தரையுடைய ஒளி மாறுதலால் அதன் மேல்
 கொடு அழிந்த, சான்ற மறைவு இன்று சொல்லியும் .
 அவற்று உண்மை, அதன் நீண்ட உயரத்தால் மாறுபாட்டைத்
 துக்கும் ; அம்மையின் கண் அமைந்த சினை ,
 அவ்வாறுத்தின் உண்மை வினைபுணர் துக்கும் ; அவ்வழித்
 தரந் தோறும் கையியை யாணைய உடையிரையினும்,
 திபந்தோறும் மறுபடியும் தோறையுடையிரையினும்
 உட்கண் அழிந்தியால் மாறியை வெற்றி கொள்ள
 முடியாது . நுட்பம் உள்ள அறிவைமையுடைய வெல்ல
 கியவாறு : மாறியின் மாறுபாடு மறைவிற்கு சான்றும்
 முரண்பாடுமையுடைய நீயின் சீர்க்கிணங்கும் சூழினும் மாறியு
 அம்மறை வெற்றி கொள்ள கியவாறு . அவ்வறை வெற்றி
 கொள்ளும் அழிவை யான் அறிவேன் . உட்கண்
 முறுக்கியும் நுட்பவினைமையுடைய யாறைய வாசித்து ,
 மறைவு வெறுத்திய கையுடைய மறு உறையின்
 சினைவாறு , ஆறும் மாறும் சைவிரையின் , அதன்
 நுட்பக்கு நுட்பமையும் , மறைமையுடைய மாறிலாகத்
 தருவான் .

தொடர்ச்சி

271 வது பக்கம் 'நீர் அறிய அறியா நிலஞ்சுநர் காந்த
... லாழம் புன் லாழந்தான் லாழவந்தவாறே!

திணை : தொகுதி துறை - செஞ்சிவன வயிதல்
தொழிலாளர் கோபக் கண்ணியாதி பாயுதல்.

தொகுதி : தொகுதியிற் புத்தியுத் தான் லக்ஷணக் காந்தன்
தொகுதியாடும்.

செஞ்சிவன வயிதல் : அகழிசையும்க் காவற்காடடையும்க்
காத்து கிற்றித் தீரடுகைய
வெற்றியையச் சொல்வதாடும்.

உரை : நிலநீர் தொகைய அறியாத நிலமடையி னுதர்
யொருமொடு ஒன்றி நிற்றும் காலி தொத்துக்கணை
உடைய தொகுதியாடும். கிதன் கிணை கண்ணுக்கு
நினைந்த அடகுடையத். கிதணை மெல்லிய கிடைகள்
அணிந்த கிணைகணிற் தும் அடைய அகன்ற அங்குமிடத்தி
தடைதையக் குண்டி அணியும் கண்டேயும். கிம்பயாடுத்
லாழத்தை வருமும் கிணையொன் அதனை அணிந்திருந்தான்
அச்சம் தரும் குருதியில் கலந்த உருமொறி வளரின்
கூண்டிடடிக் கிடந்த அந்தொகுதி லாணைய உண்
என்றி மகிழ்ந்து பருந்தி கவந்தி உயரத்திற்கிக்
தொண்டு போகும் கண்டேயும்.

உரை விளக்கம் : உண் ஒடுவன் துடிய தொகுதி லாணை
அறியடிக் குருதியில் பாய்ந்து உருமொறிந்து,
அதனை உண் என் கருதிய பருந்தி உகந்தி உயரத்
துக்கிச் செல்கிறது. கிதனை விளக்குகிறது கிம்பயல்

தொடர்ச்சி

பாடல் : 299 "பருத்தி லேலித் தீறாந் லாணை
... கலம் தொடா மகனியின், கிகந்தி நின்றுவலே.

திணை : தொகுதி, துறை : குறிரை லாழம்,
யொன் குறியாதி பாயுதல்

தொகுதி : லக்ஷண குற்றமுடையிட லாகையரணை
லக்ஷண குறியொன் தொகுதியிற் புறவலொ அல்லத்
லாணையலொ கீழ்த்தான் லக்ஷணக் காந்தன்
தொகுதித் திணையாடும்.

குதிரையம் : வேல் மலைய கணக்கு செயல்பட வேண்டி
குதிரையின் கிணத்தினால் சிறுவது குதிரை
மலையம்.

உரை : மருத்தியை வேலியாக உடைய சிறிய
உயர்களுக்கு மண்ணின் அவன் . அவனுடைய குதிரை
உருந்திடு சகலகலையத் தின்று உயர்ந்த துயர்ந்த
நடைய உடையவை . அமைகள் , கடல் நீரைப்
பிளந்து செயல்பட வேண்டிப் போய் மலையம்
மலைய முகத்தையு பிளந்து செயல்பட . ஆனால் மருத்
நிலத்த உயர்களை உடைய மண்ணினால் துயர்ந்த
குதிரைகள் நெய் மயக்கு மிதித்தலையத் உணவை
உண்பவை . சூழிக்குடிக் கத்தரிக்கம்பம் பிளியின
உடையவை . மிக் குதிரைகள் உருந்திடு உடைய
மருகன் கோயினில் கலாய்களைத் தொடுகின்றிய
துய்க்கை கில்லாத உயர்களை மலையம் போய்
போடுக்கு அந்தி நிற்கும் .

வினாக்கள் - பகுதி - 2

1. உபசரித்திணை குறிப்பு வரைக
2. உண்டாபட்டு அன்பதன் உபாடுகள் யாது?
3. கரந்தை திணை குறிப்பு தருக
4. சைவனு நனை மாற்றி எடுக்க
5. நீண்டமொழி அன்பதன் உபாடுகள் யாது?
6. வேத்தியல் அன்றால் அன்ன?
7. உபசரித்திணை - விளக்குக
8. உகாற்றவன்பனை அன்பதன் விளக்கம் யாது?
9. துணை உபசரி விளக்கம் தருக
10. உபசரிக்க காங்கி அன்றால் அன்ன?
11. உகாற்ற காங்கி குறிப்பு வரைக
12. உபாடுக்காங்கி - குறிப்பு தருக
13. உபசரித்திணை மாற்றி எடுக்க
14. அன்ன உபசரி விளக்குக
15. உபாடுவியல் திணை விளக்குக
16. குறுமொழிக் காங்கி குறிப்பு வரைக
17. குறிப்பை மாறும் விளக்குக

பகுதி - 2

1. கண்ணாண்டு உகிற்றித் திரைகள் துணைவனது பேரமணைமையை உபவாறு எடுக்கக் கூறுகின்றனா?
2. துணைவனார் பாடிய குயில்வாய் அன்ன அன்றும் உபசரித்திணைப் பாடலின் நயத்தினை விவரி?
3. புகழாடலினும் உயரும் உகாடுக்கத் தயங்காத மாறமாண்புமைய உரையினின் விருப்பம் உபாடுநீர் மேலல் துணைவன உருமை அன்றும் உபசரித்திணைப் பாடலின் அங்கமும் விளக்கப்படுகிற?
4. காத்தந்தையார் பாடிய துறவாறியும் முனைய அன்றும் கரந்தைத் திணைப் பாடனை விளக்குக
5. உருகாடுக்காத்தும் பரணார் பாடிய பாடலின் மனகவரோடு உபாடுகி உகிற்றித் திரை துணைவன் மாறமில் அரணர் அணிவித்த மாணை கண்ணு முன்பு துணைவியின் நனைவிறனை விவரி?
6. அத்தவன் திரைக்கு " பாடிய உபவாறுந்த பல்மாறு

